

# வாரந்தோறும் ஒரு தீபம்!


உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும்,  
என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

(சங்கீதம்119:105)

(வாரம் முழுவதும், புத்தொளி சுடரில் நடத்தும் தெய்வீக செய்திகள்!)  
(வியாழன்தோறும்)

08.10.2020

9. தேவனால் ஆடேனாள்ளப்படுவதே ‘ஆராதனை’



தேவனை ஆராதிக்க உந்தும் ஒருவனுடைய ஆவியில், முதலாவது நிலை கொண்டிருக்க வேண்டியது “அளவில்லாமல் தேவன்மீது கொண்ட நம்பிக்கையே யாகும்!” இப்படி ஒரு விசால நம்பிக்கையை தேவன் மீது வைத்திராதவன், அவரை ஆராதித்திட முடியாது.

ஆகவே தேவனை முழு நம்பிக்கையுடன் தன் ஆவியில் நெருங்கினவன், அவருடைய மகத்துவ மேன்மையை புகழாமல் இருந்திட முடியாது! அவரது ஆவியை நெருங்கிவிட்ட அவன், தேவனால் முற்றிலும் சிறைப்பட்டு போவான்! சர்வ வஸ்ஸ தேவனுடைய அன்பினால் கவரப்பட்டு, தேவனோடு ஒன்றர கலந்து, அவருக்கு முன் “அதமானேன்!” என முகம்குப்புற பணிந்து கிடப்பான்!!

இந்த அற்புத சமயத்தில்தான், தன் முழுப் பெலத்தையும் கொண்டு “தேவனே நான் உம்மை நேசிக்கிறேன்!” என பரவசமாய் அவரை அன்புக்கூருவான். அந்த முழுமையான நேசத்தில் தெய்வ பயமும், அதிசயமும், ஏக்கமும், ஆக்சரியமும் கலந்திருக்கும்! சில சமயங்களில், தன் ஆராதனையின் இறுதியில் ‘மூச்சடைத்து மெளனமாகி’ விடுவான்! ஏனெனில், தேவனுடைய ஆவியில் அவனது ஆவி ஒன்றர கலப்பதே அந்த இரகசியம்!

- ரத்னம்